



Registered with the Registrar  
of Newspapers for India  
under No. 10410

# புதுச்சேரி மாநில அரசிதழ்

## La Gazette de L'État de Poudouchéry The Gazette of Puducherry

அதிகாரம் பெற்ற வெளியீடு

Publiée par Autorité

Published by Authority

எண்	} 13	புதுச்சேரி	செவ்வாய்க்கிழமை	2024 ஞ	மார்ச் 26	26
No.		Poudouchéry	Mardi	26	Mars	2024 (6 Chaitra 1945)
No.		Puducherry	Tuesday	26th	March	2024

பொருளடக்கம்

SOMMAIRES

CONTENTS

	பக்கம்		Page		Page
அரசு அறிவிக்கைகள்/ ஆணைகள்	.. 256	l' Notifications/Orders du Gouvernement	.. 256	Government Notifications/ Orders	.. 256
ஒப்பந்தப்புள்ளி மற்றும் ஏலம் நிறுத்தல் அறிவிப்பு	.. 261	Avis d' une enchère appel d' offres/refusée	.. 261	Tender-cum-Auction withheld Notice	.. 261
ஆபத்தான நிறுவனங்கள்	.. 261	Etablissements dangereux	.. 261	Dangerous Establishments	.. 261
சாற்றறிக்கைகள்	.. 262	Annonces	.. 262	Announcements	.. 262

4. The State Support Mission recognizes the crucial role of cross-sectoral partnership to bring expertise and sectoral domain knowledge to support SIT. In this regard, Pondicherry University will function as the Lead Knowledge Institution (LKI) by bringing the expertise of other institutions by way of institutional collaboration.

5. Setting up of State Institution for Transformation is a Central Sector Scheme and hence, the expenses for these requirements will be covered under State Support Mission as per the permissible fund allocated under the Mission. Flow of funds under this Mission will happen as per the Guidelines of the Department of Expenditure [F.No. 1(18)/PFMS/FCD/2021, dated 9th March 2022].

6. Therefore, the Lieutenant-Governor, is pleased to order the establishment of State Institution for Transformation (SIT) in Union territory of Puducherry that will function under the existing Planning and Research Department to the new roles envisaged in State Support Mission.

7. This notification shall come into effect from the date of its publication in the Official Gazette of Government of Puducherry.

8. This issues with the concurrence of the Finance Department *vide* I.D.No. 31293/FC/FD/F5/A3, dated 14-03-2024.

(By order of the Lieutenant-Governor)

**R. SHEELA,**  
Under Secretary to Government.

புதுச்சேரி அரசு  
**எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை**  
**அரசு கிளை அச்சகம், காரைக்கால்**

ஒப்பந்தப்புள்ளி மற்றும் ஏலம் நிறுத்தல் அறிவிப்பு

புதுச்சேரி மாநில அரசிதழ், நாள் 12 மார்ச் 2024, எண் 11, பக்கம் 232-ல் இடம்பெற்ற ஒப்பந்தப்புள்ளி மற்றும் ஏல அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளதால் 28-03-2024 அன்று நடைபெறுவதாக இருந்த ஏலம் நிறுத்திவைக்கப்படுகிறது.

காரைக்கால், நாள் 21, மார்ச், 2024.

**முதுநிலை கணக்கு அதிகாரி,**  
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும்  
**பொறுப்பு அதிகாரி,**  
அரசு கிளை அச்சகம், காரைக்கால்.

**பாகூர் கொம்பியூன் பஞ்சாயத்து, புதுச்சேரி**  
**ஆபத்தான நிறுவனங்கள்**

அறிவிப்பு

கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள நபர் பாகூர் கொம்பியூன் பஞ்சாயத்தின் எல்லைக்குள் பின்வரும் தொழில் நிறுவனத்தை அமைத்துக்கொள்ள இக்கொம்பியூன் பஞ்சாயத்தின் அனுமதி வேண்டுகிறார்.

வரிசை எண்	விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் முகவரி	நிறுவனம் அமைய உள்ள இடத்தின் முகவரி	உத்தேசிக்கப்பட்டுள்ள நிறுவனத் தயாரிப்பு/செய்முறை	தேவையான மின் திறன்	ஆட்களின் எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
1	திரு. S. V. விஜயராகவ், (உரிமையாளர்), மறுஅளவை எண். 61/3, Ext. 5904, உச்சிமேடு வருவாய் கிராமம், பாகூர் கொம்பியூன், புதுச்சேரி.	M/s. Sidhva Herbal and Foods, எண் 61/3, மூர்த்திக்குப்பம் மெயின் ரோடு, மதிகிருஷ்ணாபுரம், உச்சிமேடு வருவாய் கிராமம், பாகூர் கொம்பியூன், புதுச்சேரி.	ஊட்டச்சத்து மருந்து மற்றும் மாத்திரைகள் தயாரித்தல்.	74 குதிரைத் திறன்.	50

1973-ஆம் ஆண்டு புதுச்சேரி கிராமம் மற்றும் கொம்பியூன் பஞ்சாயத்துக்கள் சட்டத்தின் மூலமாய் புதுச்சேரி ஒன்றியத்து ஆட்சிப்பரப்பில் அமுலாக்கப்பட்ட புதுச்சேரி கொம்பியூன் பஞ்சாயத்துக்கள் (உரிமம் மற்றும் அனுமதி அளித்தல்) விதிகள், 1976, பிரிவு 11-ன்படி இத்தொழில் நிறுவனத்தை நிறுவுவதினால் உண்டாகும் ஆட்சேபனைகள் ஏதேனும் இருந்தால், அவற்றை இந்த அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து பதினைந்து நாட்களுக்குள் பாகூர் கொம்பியூன் பஞ்சாயத்து ஆணையர் அவர்களுக்கு எழுத்து மூலமாய் தெரியப்படுத்துமாடி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

குறிப்பிட்ட காலவரையறைக்குள் பெறப்பட்ட ஆட்சேபனைகள் பாகூர் கொம்பியூன் பஞ்சாயத்தால் பரிசீலிக்கப்படும்.

பாகூர், நாள் 12, மார்ச் 2024.

**V. ரமேஷ்,**  
ஆணையர்.